கொள்வதால் அரசுக்கு என்ன லாபம்? அதை எடுத்துக் கொள்வது தேவைதானா? அதனால் என்ன ஆதாயம்? எந்த அடிப்படைக் காரணத்திற்காக வழக்கு ஏற்பட்டிருக்கின்றது என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: வழக்குப் பற்றிய விவரம் என்னிடத்தில் இல்லை. ஆனால் கோயில் நிலத்திற்கு, கோயில் சொத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில், அரசு அந்த முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திரு. ஜி. சுவாமிநாதன்: சர்வீஸ் மானியம் என்றால் என்ன?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: கோவிலில் இருக்கின்ற ஊழியர்கள் கோவிலில் பணிபுரிந்துகொண்டு, அந்தச்சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு சர்வீஸ் மானியம் என்று பெயர்.

திரு. கே. வி. ராஜகோபால்: கோவிலின் சொத்தை அனுபவித்துக் கொண்டு, அந்தக் கோவலின வேலைகளைச் செய்துகொண்டிருப்பதால், அது சர்வீஸ் மானியம் என்று அமைச்சர் அவர்கள் சொல்லுகிறார்கள். அது போன்று கோவில் சொத்தில், கோவில் நிலங்களில் சில முக்கியஸ்தர்கள் பயிரிட்டு, அதில் வருவதைக் கோவிலுக்குக் கொடுக்காமலேயே எடுத்துக் கொள்கிறார்களே, அவர்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றார்கள்?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: கோவில் பெருச்சாளிகள் என்று பெயர்.

Raja Chatram Endowment in Thanjavur

* 29. Q.—THAVATHIRU KUNDRAKKUDI ADIGALAR: Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state—

(a) whether it is a fact that the income from the properties at Manamerkudi in Thanjavur District has not been utilised for the Raja Chatram Endowment in Thanjavur; and

(b) if so, the action taken thereon by the Government?

தஞ்சாவூர் ராசா சத்திரத்தின் அறக்கட்டளை.

தவத்திரு. குன்றக்குடி அடிகளார்: மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்:—

(அ) தஞ்சாவூர் ராசா சத்திரத்தின் அறக்கட்டளைக்கு அம்மாவட்டத்தில் உள்ள மணமேற்குடியில் உள்ள சொத்துக்களின் வருவாய் பயன்படுத்தப் பெறவில்லை என்பது உண்மையா?

(இ) ஆமெனில், அதன்மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: (அ) இல்லை.

(இ) கேள்விக்கு இடமில்லை.

திரு. என். சுந்தரேசத் தேவர்: தஞ்சாவூர் ராசா சத்திரம் ரேசுடிபார்ட்மெண்டிலே எடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாக அறிகிறேன். அப்படி எடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைக் குறிப்பு அரசிடம் இருக்கிறதா?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: அப்படித் தகவல் ஒன்றுமில்லை. தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சியாளருடைய நிர்வாகத்திலேதான் இருந்து வருகிறது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்: தஞ்சாவூர் ராசா சத்திரத்தின் அறக்கட்டளை என்னென்ன தர்மங்கள் செய்கிறது? எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன? தற்போது என்னென்ன தர்மங்கள் அதன் மூலம் நடைபெறுகின்றன என்று அரசு அறிவிக்குமா?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: சத்திர நிர்வாகத்திற்குச் சொந்தமான பிரகதாம்பாள் சத்திரமும், மணற்மேற்குடியில் 220.96 ஏக்கர் புஞ்சை நிலமும் உள்ளன. அதன் மூலம் ரூ. 5,351 ஆண்டு வருமானமாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தனித்தனியாக ஒவ்வொரு வருமானத்தின் பெயரிலும் காரியங்கள், தர்மங்கள் செய்யப்படுகின்றன; மொத்த வருமானத்தின் அடிப்படையிலேயும் பல்வேறு தர்ம காரியங்கள் செய்யப்படுகின்றன. மாணவர்கள் மாணவிகளுக்கு இலவசக் கல்வி அளிப்பது, கல்லூரிகள், உயர்நிலை, இடைநிலைப் பள்ளிகள், சத்திர மருத்துவ மனை நடத்துவது போன்ற நல்ல காரியங்களுக்காக செலவழிக்கப் படுகிறது.

திரு. ஜி. சுவாமிநாதன்: இந்த ராசா அறக்கட்டளையைப் பொறுத்து, அதற்குப் போதிய வருமானம் இல்லாமல் இருப்பதால், அந்த அறக்கட்டளை அதைச் சரியாக நடத்தவில்லை. அந்த மருத்துவ மனையில் மருந்து இல்லை என்று சொல்கிறார்கள். இந்த அறக்கட்டளையை அரசு எடுத்துக் கொண்டு சரிவர நடத்த அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: மருத்துவ மனை நிலைபற்றி எனக்குத் தெரியாது. இங்கே கொடுத்திருக்கின்ற விவரப்படி 1974–75 ஆம் ஆண்டில் அந்த நிர்வாகத்தினுடைய வருமானம் ரூ. 12,00,816, செலவு ரூ. 10,87,933 என்று கணக்குக் கொடுத்திருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நிலைமைகள் இருக்குமானால், அரசு பரிசீலிக்கும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்: இந்த அறக்கட்டளை ஏற்படுத்துகிறபோது, அந்தந்த வட்டாரத்திலே உள்ள மக்களின்பிரதி பிரயோஜனத்திற்காக ஏற்படுத்தினார்கள். இப்போது வெவ்வேறு இடங்களில் அறம் செய்யலாம். அந்த